

அடிப்படைக் கணக்கியல் நடைமுறைகள் II - குறிப்பேடு

மாதிரி வினாத்தாள்-2

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:50:00 Hrs

Total Marks : 35

பகுதி-அ

5 x 1 = 5

- 1) நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது
(a) ஆதார ஆவணங்கள் (b) குறிப்பேடு (c) கணக்கியல் சமன்பாடு
- 2) கீழ்க்கண்டவைகளில் எனது சரியானது?
(a) முதல் = சொத்துக்கள் + பொறுப்புகள் (b) முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள் (c) சொத்துக்கள் = பொறுப்புகள் - முதல்
- 3) உரிமையாளருக்குச் சேர வேண்டிய தொகை
(a) சொத்துகள் (b) பொறுப்புகள் (c) முதல்
- 4) கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது?
(a) சொத்துக்களுடன் (b) பொறுப்புகளுடன் (c) சொத்துகள், பொறுப்புகள் மற்றும் முதல் ஆகியவற்றுடன்
- 5) சீனிவாசன் அவர்களுக்கு சரக்கு விற்பனை செய்வதற்கு பற்று வைக்க வேண்டிய கணக்கு
(a) ரொக்கக் க/கு (b) சீனிவாசன் க/கு (c) விற்பனை க/கு

பகுதி-ஆ

8 x 2 = 16

- 6) ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?
- 7) ரொக்கச் சீட்டு (Cash Memo) என்றால் என்ன?
- 8) இடாப்பு அல்லது இரசீது (Invoice Bill) என்றால் என்ன?
- 9) பற்றுச் சீட்டு என்றால் என்ன?
- 10) செலதுகைச் சீட்டு (Pay-in -slip) என்றால் என்ன?
- 11) காசோலை என்றால் என்ன?
- 12) சான்றுச் சீட்டு - விளக்கம் தருக.
- 13) வழக்கமான முறையில் கணக்குகளை வகைப்படுத்துக.

பகுதி-இ

3 x 3 = 9

- 14) குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்றால் என்ன?
- 15) பே.ப.எ. என்பது என்ன? இப்பத்தியை எவ்வாறு நிரப்புவாய்?
- 16) விளக்கக் குறிப்பு (Narration) என்றால் என்ன?

பகுதி-ஈ

1 x 5 = 5

- 17) ஒரு தொழிலின் முதல் ரூ. 3,00,000; மற்ற பொறுப்புகள் ரூ. 2,00,000. தொழிலின் மொத்தச் சொத்துகளின் மதிப்பைக் கணக்கிடுக.
